



பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி Pathmanabha Eelam People's Revolutionary Liberation Front

International Secretariat, Box No. 95, 95144 Garges Les Gonesse, Cedex, France

ஊடகங்களுக்கான அறிக்கை

ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (பத்மநாபா) இனரின் ஐரோப்பிய பிராந்தியக் கிளைகளின் மாநாடு 23.10.2010 சனிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.

இம்மாநாட்டில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். கனடா நாட்டுக் கிளையினர் கலந்து கொள்ள முடியாமையினால், தமது கிளை சார்பில் விபரமான அறிக்கையையும் ஆலோசனைகளையும் சமர்ப்பித்திருந்தனர்.

கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான திரு அ.வரதராஜப்பெருமாள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து விசேட வருகை தந்திருந்தார்.

இம்மாநாட்டில் கலந்து பங்குபற்றிய பேராளர்கள், தத்தம் நாட்டு நடப்புகள், தற்போதைய செயற்பாடுகள், எதிர்பார்ப்புகள் என்பவை பற்றிய விடயங்களில் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், வெவ்வேறு தலைப்புகளில் குழுநிலை ஆலோசனைகள் நடாத்தப்பட்டு, வெளிநாட்டுக் கிளைகளின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கான தீர்மானங்களும் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டன.

திரு. அ. வரதராஜப்பெருமாள் இம்மாநாட்டில் ஆற்றிய உரையின்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அளப்பரிய துன்பங்கள், சமூகத்தின் பலவீனமான பகுதியைச் சேர்ந்தோர் மத்தியில் நிலவும் தாங்கொணாப் பாதிப்புகள் ஆகியவற்றை விரிவாக விளக்கினார். போர் மேலும் தொடர்ந்திருக்குமானால், தொடர்ந்தும் பயனற்ற உயிரிழப்புகளுக்கும், அழிவுகளுக்குமே வழிகோலியிருக்கும் என்றார்.

போரின் முடிவைத் தொடர்ந்து இன்று ஏற்பட்டிருக்கும் ஜனநாயக இடைவெளியில், அனைத்து தமிழ்பேசும் மக்களின் உரிமையை வென்றெடுக்கவும், அரசியல், சமூக, பொருளாதார சமத்துவத்துக்காகவும், சகல அடக்கு முறைகளுக்கு எதிராகவும், காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபைக்குத் தலைமை தாங்கியமை, வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நிகழ்வு என்றார்.

தமிழ்பேசும் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை எய்தவும், அவர்கள் மத்தியில் ஜனநாயக சூழலுக்கான நிலைமையை நிலைநாட்டவும் பல்வேறு தியாகங்களைச் செய்ததோடு அவற்றைக்காகத் தொடர்ந்தும் ஈபிஆர்எல்எவ் உழைத்து வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், இலங்கைத் தமிழர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள் என்ற வகையில், இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டி இலங்கை மக்கள் அனைவரினதும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்கு கணிசமாக இருக்கும், இருக்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டினார்.

மாநாட்டின் முடிவில், கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன—

- ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல், தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் சம்பந்தமான செயற்பாடுகளில் தமிழ்பேசும் மக்களின் வெவ்வேறு கட்சிகளுக்கிடையே ஒருமித்த அணுகுமுறையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஈபிஆர்எல்எவ் தொடர்ந்தும் மேற்கொள்ளும்.
- ஈபிஆர்எல்எவ், ஒரு பலமானதும், ஒற்றுமையானதுமான ஜனநாயக இலங்கையைக் கட்டியெழுப்ப முயல்வதோடு, இந்த நோக்கத்தை எய்துவதில் ஈடுபட்டிருப்போர் அனைவருக்கும் சகல ஒத்தாசைகளையும் வழங்கும்.
- தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து, நியாயமானதும், ஏற்புடையதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான அரசியல் தீர்வை எய்துவதற்கான வழிமுறைமைகளைத் துரிதமாக முன்னெடுக்கும்படி இலங்கை அரசை ஈபிஆர்எல்எவ் கோருகிறது. இத்தகைய அரசியல் தீர்வு, இலங்கையின் அனைத்துச் சமூகங்களினதும் சமாதான வாழ்வு, சுதந்திரம், சபீட்சம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு இன்றியமையாதது என ஈபிஆர்எல்எவ் நம்புகிறது.
- பிரிவினைவாத, எதிர்மறையான, பயங்கரவாத செயற்பாடுகள் கொண்ட கடந்தகால தமிழ் அரசியல் அணுகுமுறைகளை ஈபிஆர்எல்எவ் நிராகரிப்பதோடு, அனைத்து சிங்கள, முஸ்லிம் சமூகங்களுடனான பரஸ்பர புரிந்துணர்வையும், நல்லுறவையும் மேம்படுத்தும் அணுகுமுறைகளைக் ஈபிஆர்எல்எவ் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்த நாள் 24.10.2010 ஞாயிறு காலை, கட்சி அங்கத்தினர்களுடன் ஒரு அரசியல் கலந்துரையாடலும், மாலை ஏனைய ஆதரவாளர்கள், அனுதாபிகள், மற்றைய தமிழ்க்கட்சிகள், அமைப்புகள் ஆகியோரைச் சேர்ந்தோரும் பொதுமக்களும் கலந்து கொண்ட பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் பேசிய வரதராஜப்பெருமாள் அவர்களின் உரையை லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (TBC) வானொலி, நேரடி ஒலிபரப்பாக தனது ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகள் நேயர்களுக்கு வழங்கியிருந்தது.

அன்று இரவு, பாரிசிலிருந்து ஒலிபரப்பாகும் TRT வானொலி நேயர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் திரு. வரதராஜப்பெருமாள் கலந்து கொண்டார்.

அவர் இலங்கை திரும்புமுன், ஜேர்மனி, சுவிற்ஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று, கட்சியின் ஏனைய அங்கத்தினர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகளையும், மற்றைய தமிழ்க்கட்சிகள், அமைப்புகள் ஆகியோரைச் சேர்ந்தோரையும், இலங்கைத் தமிழர்களின் நலன் விரும்பிகளையும் சந்திக்கவுள்ளார்.

த. சாந்தன்

ஈபிஆர்எலஎவ் சர்வதேசச் செயலகம்
பாரிஸ்

30 ஒக்டோபர், 2010

((((()))